TERMS OF SUBSCRIPTION

CHARGES FOR ADVERTISEMENTS.

Under 12 lines...per line..... 16
Above 12 lines...per line..... 10
One fourth of a column.....3-00

The Jatina Catholic Gnardian. கத்தோலிக்குப் பாதுகாவுலன்.

PUBLISHED EVERY SATURDAY.

"Bisi Dominus custodierit cibitatem frustra vigilat qui custodit enm."

கு-மாசத்துச்சூ முற்பணம்...2-00 ஸு-ம். க-க்கு பிற்பணம்.....6-0) சு-மாசத்துக்குப் பிற்பணம்...3-00 தபால்கிலவு { இலங்கைக்கு..1-00 இந்தியாவுக்கு.1-00 விளம்பர விகிதம் 12 வரிக்குள் வரி-க-க்கு..... 16 12-க்குமேற்பழல் வரி க-ச்கு 10 கால் கொலத்தாக்கு (28 வரி.)300 அரைக்கொலத்தக்கு...... 5-00 முக்கூற் கொலத்தக்கு. 7-00 ஒருக்ஸத்தக்கு 9-00

கையொப்பவிகிதம் .சரு.ச

னும் க-ச்கு முற்பணம்......4-00

VOL.

JAFFNA, SATURDAY AUGUST 20TH IS92

NO. 33

NOTICE.

SEALED TENDERS will be received at this Office until 12 o'clock ceived at this Office until 12 o'clock noon on Wednesday, the 31st August, 1892, for supplying and delivering coral chips per cwt. suitable for burning lime. To be delivered on the Foreshore, Colombo Harbour. The lowest offer, if approved by Provincial Engineer P.W. Colombo, will be accepted. Satisfactory security will be required for the due performance of the work. Further the secretarized that the secretarized t

due performance of the work. ther particulars may be ascertained on application at this Office.

The Provincial Engineer W. P. is not bound to accept the lowest or

Public Works Department, Jaffna 10th August 1892 L. CREASY P.E.N.P.

MADHU CHURCH.

The festivals at this Church will begin as usual on the First Sulday of May, and close with the feast of Our Lady of the Holy Rosary, on October 1st. Every Saturday night October 1st. Every Saturday night a Novena will be celebrated at the Sanctuary, and every Sunday after Mass, or in the evening, the Statue of Our Blessed Lady will be carried in procession round the Church.

Persons wishing to take part in those Novenas, or desirous to have special festival celebrated in their name, are requested kindly to communicate directly with the undersigned.

C. MASSIET O.M.I.

Administrator of Madhu Vavunia

HIS EXCELLENCY THE GOVERNOR has been pleased to make the following appointment:-

SINNATAMBY SANGARAPULLE clias JOHNPULLE to be Registrar of Marriages, Births and Deaths for Valikamam North with effect from the All Inst, vice A. Santiagopulle, deceased. His office will be held at Tellipalai East.—Govt. Gazette 15th July 1892.

NEW Writing Case of German Silver calculated to be of immense service. This case of writing materials has been recently imported here from England. It has been very nicely got up and serves a variety of useful purposes. This extremely round and narrow case with its chief components, Pen, Pencil, Rubber, Stamping and Pad, is so beautifully struck that one cannot refrain from the temptation of offering thousands of one's best thanks to the inventor. It is curious as a masterpiece of art. Every one should have one or two of these nicely got up dainties for life. In fact, nothing more is required than a piece of paper to one in possession of it. It is very pleasant to say "give a little stress upon one end of it with your finger, you will see all it contains on the other." No more indulgences to great many words. The use will justify all. We can say about it to Students, Pleaders, Teachers, Mukhtears, Doctors, Clerks and other worthies that it is very dearly welcomed now-a-days. Price Rs. 3 per care. Dozen Rs. 30.

Name and address must be written legibly on a separate paper for the Rubber Stamp it will contain.

Apply to P. LEZARS & Co.
Mirzapur Street,
Calcutta

CHURCH NOTICE.

HOURS OF DIVINE SERVICE.

TO-MORROW

AT THE CATHEDRAL.

Mass Vespers and Benediction 5. 15 P. M.

AT ST. JAMES'

Mass. Benediction

Celegraphic Summary

The Debate on the Address.
London, August 11th (midnight).—The House of Commons which met to night was the fullest house known since the Home Rule debate in 1886. In the debate on the address, Mr. Chamberlain said the Liberal majority was already divided on both toreign and home affairs, and he foretold the early collapse of the Liberals who were unable to keep faith with both English and Irish electors.

Mr. Asquith's amendment of want of confidence in the Government was then put to the vote, and adopted by three hundred and fifty against three hundred and first yagainst three hundred and first of Mr. Balfour.

The Division in the House.
London, August 12th.—The Division in the House of Ommons last night was taken amid a scene of unprecedented excitement. Hats were waved and cries were raised of "Down with Coercioin."!

Lord Salisbury resigns.
London, August 12th.—Lord Salisbury goes to Osborne this afternoon to tender his resignation to the Queen.

Mr. Gladstone

London, August 12th.—Lord Salisbury goes to Osborne this afternoon to tender his resignation to the Queen.

Mr. Gladstone
London, August 18th.—The Queen has dispensed with Mr. Gladstone paying his visit until the Cabinet completes in order to save him the fatigue of the extra journey.

Chinese Movements.
London, August 12th.—The Standard publishes a telegram from Tientsin stating that, in view of Pausian movements on the Pamirs, a body of Chinese cavalry and infantry has been ordered from Kasgar to Rang Kul.

The Indian Mints.
London, August 12th.—The Standard, discussing the Indian Currency question, is of opinion that the sudden closing of the mints in India might be disastrous, but the gradual cessation of minting operations would help exchange somewhat.

A Bimetallist Meeting.

change somewhat.

A Bimetallist Meeting.

A Bimetallist Meeting of B London, August 12th.—A meeting of Bimetallist Members of Parliament held yesterday at which a resolution was passed in favour of a vigorous propaganda in the coming winter elections, has considerably strengthened the bimet-

vigorous party.

tions, has considerably streng.

allist party.

The Insurrection of Arabs.

London, August 12th.—Advices have been received of a widespread insurrection of Arabs in the Upper Congo, which is extending to the Congo State. A number of stations have been destroyed, and twenty whites killed. The position in the Congo State is of the gravest.

A Blue Book on Uganda Affairs.
Londou, August 12th.—A Blue Book on
Uganda affairs has appeared. Letters, dated
May 3rd, state that Mwanga had escaped from
the Roman Catholic party and returned to the
capital where he hoisted the British flag, and
turned Protestant.
The New Winistry

the Roman Cathole party and returned reapital where he hoisted the British flag, and turned Protestant.

The New Ministry.

London, Aug. 14th.—It appears certain that in the new Ministry Mr. Gladstone will be First Lord of the Treasury. Lord Roseberry Ministry for Foreign Affairs; Sir W. Harcourt Chancellor of the Exchequer; and Mr. John Morley Chief Secretary for Ireland.

Cholera at St. Petersburg.

Cholera at St. Petersburg, where numerous cases have taken place. The outbreak up to the present has been officially concealed.

Lord Roseberry.

Lord Roseberry.

London, August 15th.—Lord Reseberry's absence from the conference of Mr. Gladstone and the Liberal leaders held on Saturday and yesterday gives colour to the unconfirmed rumout that he has declined to accept office in the new Cabinet.

Tientsin, August 14th.—The Tsung-li-yamen declares that it has no knowledge of the Russian advance in the Pamies, and furthermore says it is a matter which does not concern it, the Governor of Chinese Turkestan being solely answerable.

Local &c.

The Weather. We have had a few nowers of rain during the week.

St. Patrick's College. At the Scholarship Examination held last week, the following pupils were successful and gained scholarships tenable for one year in the College. Master V. M. Mutukumaru—Junior College Class, Master J. L. Rodrigo—Standard VII. Master R. Mailvaganam and J. E. Philips—Standard VI.

College. Master V. M. Mutukumaru—Junior College Class. Master J. L. Rodrigo—Standard VII. Master B. Mailvaganam and J. E. Philips—Standard VI.

The Feast of the Assumption:—The devotions and sole-anities preparatory to the titular Feast of the Cathedral were of an imposing nature. The decoration of the nights of the 10th. and 11th. Inst. were very nice. Beautiful monthings in gold and silver paper decked the arches before the three altars, and scrolls bearing lines from a well-known hymn to the Blessed Virgin adorned the walls from end to end, while lilies and transparencies gracefully occupied the spaces in and between the windows. The sacred edifice remained thus decorated till the day of the Feast, which was honoured with the usual ceremonies. A High Mass was sung at 6.30 A. M., when our new Parish Priest was the celebrant, and Solemn Vespers followed by Procossion and Benediction took place in the evening. The attendance at the different religious exercises was very great, and at Mass large numbers approached the Holy Table—Cor.

Requiem Masses for the lateArch bishop.—In addition to the Requiem Massung in the Cathedral at the expense of the lemployees of St. Joseph's Printing Press and the Solemn Service held in the Church of Oar Lady of Refuge for the repose of the soul of the late Arch bishop.

Yesterday another Mass, towards which the members of the Jaffina Catholic Library contributed, was sung in the Cathedral by the Very Revd. Father Maurott. The contributions raised being largely in excess of the amount required, the balance will be devoted to a number of Low Massis to be said for the same object.

During the course of the week there were two Requiem Masses sung as St. Joseph's Orphanage Colombogam, one of which was subscribed for by the boys.

The Teachers and pupils of St. Patrick's College are also having a solemn High Mass sung for the great Prelate with whose name their Institution is so closely associated.

We learn that the Congregations of the different Churches in Jaffina also, will have Ma

associated.
We learn that the Congregations of the different Churches in Jaffna also, will have Masses said.

different Churches in Jaffna also, will have Masses said.

Cholera. We are glad to hear that Cholera has ceased to show itself in Point Pedro and other villages in the Wadamoradchi Division of the peninsula and that the Medical practitioners engaged on special duty are now discontinued. But Cholera has made its appearance at Mannar and the Colonial Surgeon has left for that station. He will inspect the Immigrant route before returning to Jafina.

The Coach Service. I hear that the proposal has been sanctioned of running from the 1st January next a horse coach as far as Kanakarayankulam, a distance of about 70 miles from Jafina. The Coach contractor will probably go in for an increased subsidy. Gor.

Mr. Charles Morrison who arrived here last week has assumed duties in connection with the Jafina branch of the O. B. C. relieving Mr. Henderson who has left. Mr. Morrison's local experience will be of great service to the local Bank, now that its attairs are to be wound up. The money deposited in the local Branch of the New O. B. C. to the credit of the Government Agent and amounting to over Rs. 77,000 was removed to the Jafina Kachcherri Treasury on the 17th Inst.—Cor.

The Ceylon Natlye opinion.—This is

The Ceylon Native opinion.—This is the title of a new bi-weekly paper pub-lished at Galle; of which we have to ack-

nowledge the first number. There are now twelve newspapers published in the Island,—4 Dailies, 2 Bi-weeklies, 2 Weeklies, 2 Fortnightlies and 2 Monthlies.

A Criminal Cage brought against Ve thavanam Kumarasamy of Point Pedro and Maruker Sinniah of Ploly East in the Police Court of 2t. Pedro under No. 7956 on two charges (1) Honse-breaking by night under section 442 of the Ceylon Penal Code (2) Theft under section 369 of the Ceylon Penal Code was sent for trial before the District Court of Jaffna and was heard by our acting District Judge Mr. L. F. Lee on the 17th Instant. Mr. T. M. Tampoo conducted the prosecution for the Crown and the accused were defended by Mr. Advocate S. Allegokeen. The accused were acquitted and discharged.—Cor.

Medical. A son of Mr. Struys, Secretary, District Court of Jaffna, who has been reacting in the Jaffna Dispensary for some time has been sent to Vavuniya as a dispenser on salary of Rs. 360 per annum, and diet.—Cor.

and diet.—Cor.

Kankasanturai. The B. I. Steamer ita, Captain E. G. Davies, touched at this port on the 13th. Inst. and landed 15 passengers. There was some difficulty in shipping a cargo of 500 packages, as the sea was rough. The steamer left the same day with the Government Agent, Mr. Twynam who goes to the Durbar, and 50 deek passengers.

50 deck passengers.

The S. S. Chindwara of the same Company, Captain R. Philips called here on Sunday last, discharged some cargo and took 1750 bales of tobacco for Allepy and

Coonin.—Cor.

Artesian Well.—As experiment in regard to Artesian Wells has been made in Negombo. Adopth of 60 ft. has been reached, but the water is found to be

The Pension of Mr. H. Dias, the late Junior Puisne Justice has been fixed at Rs. 7,875 from 6th. July last.

The Meeting of the Government Agents is now being held at Queen's House, Colombo under the presidency of H. E. the Governor to discuss various important subjects.

subjects.

ne Subordinate Civil Service.

s x candidates who presented them-Of the six candidates who presented themselves for the examination of the Lower Division of the Givi Service held on the 18th utime, only two passed, Messrs G. W. Wood house and A. Beven. His Excellency the Governor has been pleased to appoint Mr. Woodhouse as a Cadet in the Government Agent's Office, Galle and Mr. Beven as a Cadet in the Government Agent's Office, Galle and Mr. Beven as a Cadet in the Government Agent's Office, Kardy with effect from the 1st Saptember next.

The New O. B. C. premises in blombo have been purchased by Mr. J.

The New O. B. C. premises in Colombo have been purchased by Mr. J. W.C. De Soaysa for £ 12,000.

The New subsidiary silver coinsbecome current in Ceylon from and after the 1st. October next; when the Indian two auna piece cerese to be legal tender. The Acting Colonial Secretary notifies that persons possessed of these two snna pieces may exchange them at the General Treasury or at the outstation Kachcherries for the new subsidiary silver coins.

sidiary silver coins.

P. W. Department. H. E. the Governor in Executive Council has passed the following supplementary rule to be inserted after the 6th of the rules passed and published on the 7th February 1892 for the admission of the Ceylonese into the Public Works Department.

All existing Head Overseer most pass both the Junior and Senior examinations prescribed above within the period of 5 years to be counted from June 1st 1892.

All existing Inspectors and third grade District Engineers must pass the Senior examination prescribed above, within the same period.

And all Head Overseers appointed hereafter

period.

And all Head Overseers appointed hereafter must pass both the Senior and Junior examinations prescribed above, within 5 years to be counted from the date of the appointment of each to the grade of Head Overseer.

Failare to pass within the period herein prescribed will entail loss of seniority.

After the lapse of the periods herein prescribed for passing, any officer who has failed may present himself for examination, and if he passes he may then become eligible for promotion, but in no case can he claim seniority over these who have passed that examination before him.

கோயில் தினம். ஆவணி மீ° உக-உஞாயிற்றுக்கிழமை ஆசனக்கோயிலில் காலே டுவ மணிக்கு ஆ;-ம்பூசை Jr (2) 2-10 2 இவ ஆசீர்வாதம் ு., சே.தியோகுமையோர்கோயிலில் ருவ ஆசீர்வாதம் சுவ மணிக்கு.

நெறிஸ் நிருர்.
தோதிபடு பின்வரும் கியமனங்கினச் செய்யச்சித்தமாயினர்.
சின்னத்தம்பி சங்காப்பிள்ளே அல்லது யோண்பிள்ளே காலஞ்சென்ற சந்தியாகுப் பிள்ளேயுடையவிடத்திலே வலிகாமம்வட க்குக்கு இறப்பு, பிறப்பு, விவாகமெழுதும் றெலுஸ்திர ராக சென்ற ஆடிமீன ககட்டிவ தொடக்கமாக கியமிக்கப்பட்டனர். இவ ர் தம்முடைய உத்தியோகம் நடத்துகின்ற தானம் தெல்லிப்பழை.

அறிவித்தல். காலஞ்சென் அபோன கொளும்பு அ. இமேற்றிராணி யாண்டவரவர்களி ன் ஆத் துமஇழைப்பாற்றிக்காகக் கொ ளும்புத் தறை அர்ச், சூசையப்பரின் அடியார்கூட்டப்பொறுப்பில் இந்த மாசம் உஎ-க்ட மேற்படிசூசையப் பர்கோவிலில் ஓர் பாடற்பூசை சொ ல்லுவிக்கப்படும். அச்சம்யம் கூட்ட த்தாருள், யாழ்ப்பாணம், வலிகாம முதலிய சமீபவிடங்களி விருப்பவ ர்களெல்லாருஞ் சமுகராயிருக்கவே ண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பு

இங்ஙனம் J. Roux O.M.I. சுரேஷ்டசுவாமியார்.

மருதமடுத்திருப்பதித்

திருவிழா. வழமைப் பிரகாரம இத்திருப்பதி மிலே வைகாசி மாசத்தில் வரும் மு தல் ஞாயிற்றுக்கிழமையிலே தொட ஙகி ஐப்பசிம்" உடக்க வருஞ் செப மாலே மாதாவின் திருகாளிலே முடி பாகும். ஓவ்வொரு சனிக்கிழமையி ரவிலும் சோவீன சடத்தி ஒவ்வொ ரு ஞாயிற்றுக்கிழமை காஃயில் அல் ்சாய்க்தாத்திலே தேவதாயாரி ன் திருச்சுரூபம் கோயில் வீச்கொ சுற்றப்படும்.

இந்த நோவனேகளிலே சேர விரு ம்புவோர் அல்லத தங்களுடைய நா மத்திறைலே விசேஷ் திருவிழா கடக் த விரும்புவோர் தாமதமின்றி சேரே கமக்குத் தெரிவித்துக் கொள்ளவே ண்டியது.

இங்ங்னம் சே. மாசிய . மாசியற் O. M. திருப்பதித் தவேவர்

யாழ்ப்பாணக் கத் தோவிக்குப் பாது காவலன்

கஅகஉ-ம் இவணிம் உலக்வ . சனிக்கிழமை

கொளும்பு அதிமேற்றிராணி ஆண்டவரவர் கள து தேகவியோகத்தின்மேலே பிரலாபபிரசங்கம்.

நாம் முன்னர்ச்சொல்லியிருந்தவா அ உவில்கின்சன் சுவாமிபார் அதிமே ற்றிராணியாண்டவருடைய கேகவி யோகத்தின்மேலே சொல்லிய பேர லாபபிரசங்கத்தின் சாரத்தை யிதன டியிலே நம்பிஷ்ட நறியும்படி தருகின்

ளும். அவர்சொல்லியது;— "நான் உங்களுடைய ஆக்தமாக்களுக் காகச் செலவுபண்ணவும் செலவுபண்ண ப்படவும் மிகுந்த ஆசையுடையவனுமிருக் கேறேன்'' என்ற கொருந்தியருக்கெழுதிய கிருபம் கஉடம் அதி. கரு-ம் வச தை முகவுரையாகக்கொண்டு சுவாமியா

ர்சொல்லியதாவது. மனத்தாக்கமும் தக் கமும் அலங்காரமுமாக காமிப்போது கட த்திய சடங்குகளேக்குறித்தி கானதிகம்பே த்திய சடிங்குகின் கேறித்தி நான திகம்பே சுவேண்டி பதில்ல. நம்முடைய இருதய க்களே அவைகளெல்லாவற்றையும் நன்றியுள்ள நிறையில் நன்றியில்ல நலின்றியில் நன்றியில் நன்றி இரட்சணியவழியிலே இடன்செய்தாடத் இரட்சணியவழியில் படன்செய்தாடத் இய அவருடைய திருவாக்கானது நித்தி யத்துக்கு மவுனமாயிற்றே! தம்முடையபி ஸ்குகார்கிய எம்மை ஆசீர்வதிப்பதற்கு உயர்த்துகின்ற திருக்கரங்கள் மரணத்தி குலே குளிர்ந்து விறைத்தபோயினவே! குருவாகவும் பெரிய ஆசாரியராகவும் ஏற க்குறைய ஜம்பதுவருடங்களிருந்து, தம் முடைய கெற்றிவெயர்வையிஞ்லே கர்த் காறையர் தொருக்காட்டத்தை கீர்ப்ப தாடைய கோரட்சத்தோட்டத்தை கீர்பா யச்சியவரும், தம்முடையகாவாலும் தூவ லாலும் தேவனுடைய இருச்சபையின் ம கத்துவத்துக்காகப் போராழவந்தவருமா கியவர் நிதியசம்பாவினக்கு அழக்கப் வையா நத்துப்சம்பாவுணக்கு அழைக்கப் பட்டார். தேவனவருக்கு இன்னு மாயு ளே கீட்டித்துக்கொடுக்கச் சித்தமாவாராகு ல் மிகுந்த மனச்சந்தோஷத்தோடே உங் களுக்காக மேலும் பிரபாசப்படுவாரென்ப தற்குச் சந்தேகமேறில்ல, அவர் பிணியிலே வருக்கிரிக்கால், நக வருந்தியிருக்கும்போது தம்மட்டிலே கட அளுடையசிதீதம் கிறைவேறும்படியும், ப வளுடையசித்தம் கீரைவேறும்படியும், ப ரிசுத்ததிருச்சபைக்குத் தாம் தேவையாயி ருந்தால், ஆத்துமரக்களின் இரட்சணியத் துக்குத் தம்மைத்தாம் உபயோகப்படுத்தி க்கொள்ளக் கூடியதாயிருந்தால் தமக்கு ந ல்லசடிக்கியந்தரும்படியும் கடவுண்மன்றுடி க்கொள்ளவேண்டுமென்ற தம்முடையகு ருமாரை அடிக்கடி கேட்டுவந்தார். அவரி ப்போது உங்களே வானுலகத்திலிருந்து கா ததுக்கொள்ளுவார். நல்ல ஆயினப்போ லத் தம்முடையசிவினத் தம்முடையமர் தைக்காகப் பரித்தியாகம்பண்ணி கடை சிபரியந்தம் உங்களுக்குள்க்கு உங்களைக்கா தைக்காகப் பரித்தியாகப்பணணி கடை பெரியந்தம் உங்கிறுநீனத்து உங்களுக்கா கவேஃசெய்து உங்கள்மத்தியிலே காலஞ் சென்றனர். இலங்கைத்திருச்சபையான து தனக்கு டீர்த்தியாலம், புண்ணியங்க ளாலும், கவ்வியாலும் பிரகாசங்கொடுத்தி ருந்த டீர்த்திப்பிரதாப ஆசாரியுடையிழந்த தற்காகப் பிரலாபிக்கின்றது. நாமின்று தற்காகப் பிரலாபிக்கின்றது. காமின்று பிதாவைபிழந்த பிள்ளேகளாஞேம். இடை யூனயிழந்த ஆடுகளாஞேம். நாமினி இர ட்சணியத்தை யெங்கேகாத்திருப்போம்? ுர்திமானுடையமான த்திருப்பியம்: "'ரீதிமானுடையமான த்திருலே சேதம்வ ருவதில்'ல் ஆஞ்ஸ் அததேவனுடைய ச முகத்திலே ஆசீர்வாதமாயிருக்கின்றது. பரி முக தல்லை ஆகியாகமாயிருக்கூரை தி. பா சுத்திருடைய மரணமானது கர்த்திருடை யசுமுகத்திலே விஃபெற்ற தாயிருக்கின்ற தி' என்று வேதங்கூறகின்றது. அவரு டைய சீவியமானது கீடியதம், பெரியச ம்பவங்களேயுள்ளதும், 'அதி பலனுடைய தமாயிருக்கின்றது. ''செலவுபண்ணவும் வெலுயான்னையும் விசுதிக்கும் இதுக்கும் துமாயிருக்கின்றது. தமாயிரு க்கின்றது. "செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் விருப்பமாயிருக்கி றேன்" என்று நான் மகுடவசனமாகவெ செத்தவாக்கியம் முற்குய் கிறைவேறியிரு ப்பதை இப்போது இத்திருமேளியிலே கண்டுகொள்ளலாம். மிகுந்த அறிவும், அதுருவ யுத்தித்தத் திறமையுமுடைய வராயிருக்கமையினுவே அவர் உலகமகி மைகளே விரும்பியிருப்பாராகுல் அவைக ளவருக்குச் சித்திப்பது மிகலேசு. ஆணுல் என்சகோ தரர்களே அவர் உலகக்கை கிற் ளவருக்குச் சித்திப்பத மிகலேகை. ஆகுல் என்சகோதரர்களே அவர் உலகத்தை கிக் தித்துத் தள்ளிஞர். வாலிபபிராயக்டுரா டக்கம் விருத்தாப்பியம்வரையும் அவர் தம்மைச்சிர்தித்ததேயில்லே. அவருடைய சீவியம் முற்ருய்ப் பரித்தியாகமான சீவிய மேயாம். குருத்தவத்திலேயுட்பட்டு தம் முடைய சீவியகால மெல்லாவற்றையும் தேவனுடைய ஊழியத்திலேயே செல்வி ட்டு தேவன்கொடுத்தகை மீண்டும் அவ ருக்கேகொடுத்துவிட்டார். அவருடைய ருக்கேகொடுத்துவிட்டார். அவருடைய மகத்துவ இருதயத்திலே பெரிர்தகொண் டிருந்த பத்திபற்றதலின் வேகமானது ம டி-ருக்க பத்திபற்ற தலின் வேகமானது ம இதீகத்துக்கடுக்க அன்பின் குகாகுகுமல் லாக் துணித்துவிட அவர் தேசம், வீடி, சுனேகிகரோடே தமக்கருமையானவெல் லாவற்றையுதன்னி இரண்டாம் பாவில அப்போஸ்தலரைப்போல இருளிலும், மர ணத்தின் சிழலிலுமிருப்பவர்களுக்குச் சுவி சேவத்தரைப் போதிக்கும்படி புரப்பட்டு வர்கார், கடலுள் கழ்துவடி புரைப்படு சேஷத்தைப் போதிக்கும்படி புறப்பட்டு வந்தார். கடவுள் தம்முடைய இருவுளத் துக்கொத்ததாலத்திலே யவரை மித்தீவுக் குக் கொண்டுவந்தவிட்டார். இத்தீவுக்கு வந்தபின்னர் அதமேற்றிராணியாண்டவர் இது பெள்ளி அதுவைந்தாள்ளபாக உள்ளியாசும் உலகத்தை முற்முகத்துற்து சம்ரியாசும் ஆம்வாக்குத்தத்தின்லே உலகபொரு சொன்றும் வேண்டாமென்றதள்ளினர். செரும் சிறிக்கி கிறிக்கு கிறி

டைய குரலாயிருந்தன. அவருடையவே வேபையும் அதன்கனிகளேயும் நீங்கள றிவீர் கேபையும் அதன் எனிக்கூயும் கங்கள் றன் கள். இவங்கை தகிருச்சபையையாக்குவத் நகு அனேகமேய்ப்பர்க ரூதவிசெய்தாரக ள். அவர்களுளெல்லாம் விசேஷமாகக் க டவுளுக்குப்பின் அப்பெருமையைப்பெற கிறவரொருவ ரின்றணடாகுல் அவர் கம க்கு அதிபாலாபத்தைக் கோடுத்திருக்கும் இவ்வதமேழ் நிராணியாரன் நி வேறல்லர். தற்போது பெருக்கமும் செழிப்புமுள்ள யா கம்பான மேற்றிராசனமானத் அவரு தற்போது பெருக்கமும்செழிப்புழுள்ள யா ம்ப்பாண மேற்றிராசனமானது அவரு டையயுத்திக்கும் அதிமுயற்சியான ஆளு கைக்கும் கொஞ்சமாகக் கடமைப்பட்ட தல்லவே அம்கே அவர் கல்லாயன்போல எப்போதஞ்சுற்றித்திரிக்கு நன்மைசெய்து வந்தார். அந்த விஸ்தாரமான மேற்றிராச னத்திலே அவருடைய அதிமுயற்சிகாண எத்திலே அவருடைய அதிமுயற்சிகான வாத்தால்ல அவருடையு அதுமுயுறாசகிரண் ப்படாததும், கிறீஸ்தாவின்னன்டைக்கு ஆ ன்மாக்குவா மனக்திருப்புதற்கு அவருடை ப பிரசங்கதொளி கேடகப்படாததுமான ககராவது காடாவது சிற்றாராவது கிடை யாது. அவர் வச்சிருமான விசுவாசமுடை திருச்சபையின்மகத் துவமு யவா. தருசசபையினமகத்துவமும் மகி மையுந்தங்கியவிஷயங்களிலே எதிரிடைக் கு அஞ்சுகின்றவரல்லர். தாம்செய்த ஒவ் வொருவிஷயங்களிலேயும் தம்முடைய மு ழூருதயத்தையும் ஆத்துமாவையுஞ் செ அத்தியே செய்துவந்தார். அதனுலேயே அத்தியே செய்த்வர்தார். அதஞ்லேயே அவருக்கு எல்லா அனுகூலங்களுக் சுத்தி த்தன். அவருடைய விருத்தாப்பியகாலத் திலே உங்களிலனேக ருணர்ந்தறியக்கூடாத பரித்தியாகபொன்ற செய்யவந்தது. உங்களுக்குள்ளே பிதாமா தாக்களாயிருக்கி றவர்கள் தமக்கு தம்முடையபிள்ளேகளுட ன் எவ்வளவான அன்புத்தின்யுண்டோ ன் எவ்வளவான அன்புத்தஃபியுண்டோ அவ்வளவான அன்பின்தஃர ஒரு கன்மேய் ப்பனுக்கும் மந்தைக்குமிடையே யுண்டெ ன்பதை விளங்கியறிவார்கள். மேலதிகாரி களுடைய சற்பினக்கமைந்த தாம்வளர்த் தபிள்ளேகளேப்பிரிந்து மிகுந்தபாரமும், கெ ருக்கிடையும், தொல்லயுமான இம்மேற்றி ராசனத்தைக்கையேற்று கடைசிபரியந்த ம் ஓர்வாலிப அப்போஸ்தலரைப்போல ச ம் ஓர்வால்ப் அப்போனத்தை நூட்போல் ச கலமுயற்சியுடனும் வேகசுறசுறப்புடனு ம் வேண்செய்துவந்தார். அவரிங்கே யெ ன்ன செய்தாரென்பதை என்னுடையவா ர்த்தை களிலும்பார்க்க அதிமேற்றிராசன த்தின் பெருக்கமான தற்காலிகிலிய போ தியார். இயகர்களான தற்காலிகிலிய போ தியசாட்சிபகர்வதாகும். குருமார் கிறீஸ்த வர்களோடு கோயில்களும் பள்ளிக்கடங் களு மதிபெருக்கமாயின. இப்பெருமை யெல்லாம் கடவுளுக்குப்பின் ஈம்முடை ய அதிபட்சம்சிறைந்த அதிமேய்ப்பருக்கே யுரியன. இவ்விடத்திலே சமூகமாயிருக்கி ன்ற குருமாருள் அதிகத்தொகையாஞேர் ன்ற குருமாருள் அதிக்குதொகையானோ அவர்திருக்கரங்களாலே அபிஷேகம்பண் ணப்பட்டவர்கள். அபிஷேகச்சடங்குகளே யெவ்வளவு இடம்பமாசச்செய்வாசென்ப தை கீங்களேகண்டிருப்பீர்கள். இத்திரு ச்சடங்குகளிலே அவர் அவ்வளவாக மண் மழுக்கிவருவ தினவே அந்தவாலிபருருக் களின் சொமேலே ஸ்பிரீத்துசாக்கவானவர் வர்திறங்குவதாகவும் உலகத்திலேசென்று சுவீசேஷத்தைப்போதித்து ஆட்டுக்குட்டி யினிரத்தத்தினுலே பாவிகளேக் கழுவுங்க யினிரத்தத்திணுலே பாவிகளேக் கழுவுங்க ள் என்ற தத்துவங்கொடுப்பதாகவும் அ வருக்குத்தோற்றும். அப்படியானவேணி களிலே யாதோ தம்மிடத்திலிருந்து வெ ளிப்படுக்றதாகப் பலமுறைகளித் ஞ் சொ ல்லியிருக்கின்முர். அவர் தம்முடையதிரு க்கரங்களாலே அபிஷேகம்பண்ணிய கு ருக்களிணுலே எத்தனேயோ ஆத்துமங்களி ன் இரட்சணியத்துக்குக் கருவியாயிருந் தார். எத்தனேயையைகள் பாவசங்கீர் க்களுக்கொர் முயியாவிகள் பாவசங்கீர் க்களுக்கொர் முயில் நேற்கும் கூறைக்கொர் த்தனத்தொட்டியிலே தேவனேடு உடிவா ததனத்தொட்டியிலே தேவனேடு உறவா டினர். எத்தின்யோபாவிகள் ஞான்ஸ்கா னத்தின்போதுள்ள தூய்மையையிழந்து மறுபடிபெர்ளுர்கள். இவைகளேயெல்லா ம் மனுஷருடைய காவெடுத்துட்பேசவிய லாது கடவுளொருவரே அறிவார். ஆன ல், ''ஒருபாத்திரந்தண்ணீரைத்மதமுடைய காமத்தின்லேகோடுக்கிரவன்' பலன்பெரு துபோகான் அவனுக்கு நூறமடங்கு பிரதி பலனளிக்கப்படும்''என்பதை சாமற்வோம். அவருடைய அந்தரங்கசீலியமானது குரு மாரையொத்திருந்தது. அவருடையசீலி யமே குருமாருடையசீலியத்துக்குரிய பிர மானம். அவருடையசன்யத்துக்குள்ள பிர நயே அவர் எவ்வாறவேஃசெய்காரென் மதச் சாட்செப்படுத்தம். வாசெப்பதம் எ முத்வதமா யெப்போத மூவலாயிருப் பார். அவருடையவேஃவிற் பாதியையா வது எவ்வாலிபருஞ் செய்துகொள்ளமாட் வது எவ்வால்பருஞ செய்துகொள்ளமாட டார்கள். இலங்கைத்திருச்சுலபயின் சரி த்திரத்திலே அவருடைய எழுத்துகளும் வேல்களும் அகிபிரகாசமுள்ள சரிதமா கும். கமக்குழுன்னே சென்றகொண்டி. ருந்த தீபமானது அவிந்தது. ஆண், இவர் தம்முடைய புகழையும் புண்ணியங்களே யும் கமக்கு உரிமைச்சொம்மாக விட்டுப் போயினர். "நான் என்னுடைய ஆடுகளே அறிவேன் என்னைடைய ஆடுகள் ஏன்றேன அறிவேன் என்னுடைய ஆடுகள் என்னே யறியும்" என்று தேவகர்த்தர் சொல்லிய தாலே உண்மையான இடையனேயறிக் தமொள்ளும்வகை காட்டிஞர். அலிமேற் நிராணியாண்டவர் தம்முடைய ஆகேணே

யறிவார். ஆக்களும் அத்மேற்றிராணியா ண்டவரையறியும். அவர் தம்முடையகு குமாரை எவ்வளவாகரேசித்தார! எப்போ துமவர்களுக்குதவியாயிருந்து தைரியவ தும்வாகளுக்குதலியாயிருந்த தைரியவர் ர்த்தைகள் சொல்லி, அவர்களுக்குவரு மி ன்பத்கிலும் தன்பத்கிலும் தாமும் பங்குப ற்றிக்கொண்டுவர்கள். குருமார் கிறீஸ்தி வர்களேப் பரிசுத்தமில்விலேவைக்கும்படி அவர் இடைவிடாத குருமாருடைய பிவி சுத்தமிலக்காக வேலேசெய்து கொண்டுவிக் சுத்தமிலக்காக வேலேசெய்து கொண்டுவிக் சுத்திலக்காக வேல்செய் தடகான் டிவர் தார். அவர் எம்மைத் தம்முடையசொர்த ப்பின்குகள்போலவும் காமவரை யெம்மு டைய சொர்தப்பிதாப்போலவும் கேசித்து வந்தோம். என தபட்சமுள்ள சுவாமிமா ர்களே! இன்றைக்கு இவ்விடஞ்சமுகமா யிருக்கின்ற உங்களுள் எவராவது அவரு க்காகச்சிவினவிடத் தருணம்வருமானுல் விட ஆயத்தமா யிருப்பீர்க சென்பதற்குச் சுந்தேகமில்லே. இவ்வகையான அன்பின்த கோயே ஆயீனவும் ஆசெவேயும் பந்தித்திரு ந்தது. அவர் தம்முடைய ஆட்டுக்குட்டி களுள் எதையாவது குறையகோடுத்ததில் இ. குருரைராகிய எம்மிலே அவர் அதிக கவிலயுடையவராயிருந்தார். ஏனெனில் கை. குருகாராகிய எம்மிலே அவர அத்க கவில்யுடையவராயிருந்தார். ஏனெனில் உங்களுடைய இரட்சணியத்தக்காக கா ங்கள் அவருடன்கூடிப் பாடுபடுகிறவர்க ளாயிருந்தோம். அவருடைய முழுச்சிவிய மும், முழுவேலியும் உங்களுடைய ஞான நன்மைகளுக்காகச் செலவழிக்கப்பட்ட ன. அவர் தாம்மரணமாகிறகாலத்திலேயும் தம்முடைய பிள்ளேகளுக்கேற்ற ஒரு கல் அாரியை யாக்கத்தீர்மானித்துத் தம்மு அரியை யாக்கத்திர்பானித்தத் தம்**மு** டையகேசத்தின் கடைசியத்தாட்சி காட் டிஞர். கல்அரியை மஹபேர் கட்டி*மூடி* ப்பார்கள். ஆஞல் அது அதிமேற்றிராணி யாண்டவருடைய நாமத்தைக்கொண்ட தாய் என்றும் அவருடைய ஞாபகசின்ன மாகவே யிருக்கும். நான் அவருடையசி வியத்தின் பிரதானவிஷயங்கணேத்தொட் மாகவே யிருக்கும். நான் அவருடையுகி வியத்தின் பிரதானவிஷயங்கிற ந்தொட்டி கொட்டி கோகோய்ல்லாது மற்றப்படிய விரத்துரைப்பத ந்கு ஒருவராலுமியலாது. என்னுலோ அதிலுங்கட்டாது. ஆகுல், ''செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் விருப்பமாயிருக்குறேன்'' என்றவாக்கியப்படி அவரு கைப்படுக்கியமென்னதைப் போதிய அளவுக்கோக்ட்டியிருக்கிறேன். உங்களுக்காக இவ்வளவுமா முக்கிறேன். உங்களுக்காக இவ்வளவுமா ன் தைப் போதிய அளவுக்குக்காட்டியி ருக்கிறேன். உங்களுக்காக இவ்வனவுபா பெட்டிற்கத் அவருக்காக கீங்கள் மன்று முக்கொள்ளவேண்டியதிலில். அவரின்னும் கீத்தி யானந்தத்திலே யுட்பிடாதிருந்தால் அதிசீக்கிரமுட்பு பெட்பு அதிக பத்திவேகத்துடனே வேண்டிக்கொள்ளுக்கள். இங்கே இன்றுக்கும் இவ்வொருவ கும் வைக்கியக்காள் இங்கே இவ்பான பாலைக்கியக்கா அவர்போன பாலைக்கியக்கிய அவ்போன பாலைக்கியக்கிய அவர்போன பாலைக்கியக்கிய கூடியில் பாலியில் கூடியில் க ரும் ஒருநாளேக்கு அவர்போனபாதையே போகவரும். சூரியன் காஃயில் உதித்து மா அஸ்தமிப்பது எவ்வளவண்மை யோ அப்படியே பகலானுல் இரவையும், வோ அப்படிகள் பகலாஞ்ல இரணையும், இரவாஞல் பகலேயும் காணுதமழைந்து போகும் ஒருஎள்வருவது கீச்சயம். ஆ கையால், மேற்றிராணியாண்டவரை மு ன்மாதிரியாகக்கொண்டு அவர்சொல்லிய புத்திமதிகளேயனுசரித்து மனப்பாக்கியமா னமுடியை யடைகிறதற்கு பிரயாசப்பட க்கட்வீர்கள்.

க்கடவீர்கள்.
இப்போது நாம் அதிமேற்றிராணியாண் டவருக்குப் பிரியாவிடைக அவோம். நம் அதிமேன்மை தங்கியப்தாவே நாம்ப்போ து உம்மை கல்லையப்பேரிக்கன்றேம் யன்றி அந்தப்பிரிவு நமக்கென்றென்றை க்குமன்று. நாம் உம்மைப் பரலோகத்தி லே கண்டுகொள்ளுவோம். நாமெல்லாரு ம் இன்ற ஒருமித்து உம்முடைய இருமே னியைச்சூழகின்று புலம்புகிறதுபோல ப ரவோகத்திலே ஒருநாளக்கு உம்மைச்சூழ் ந்தநின்று தேவனுடைய சந்தோனத்தி ந்துநீன்று தேவனுடைய சந்நிதானத்தி லே நித்தியபரமானர்தத்தை யனுபவிக்க

க்கட்வோமாக.

பொதுவர்த்தமானம்

Weather.- காலகில்.— இவ்வாரத்தி லே நல்லமழைபெய்தது. வெப்பஞ்சாக் தம். பெய்தமழையுஞ்சழிமழையேயாம்.

The festival at St. Mary's _____ னக்கோயிற்றிருநாள்.-தேவமாதா பரலோ கத்துக்கெழுர்தருளிய பெருநாள் வெகு கொண்டாடப்பட்டது. நாட்களாக நடத்தப்பட்ட நோவிண்களுள் கரும் கக-ம் நோவிண்கள் கோயிற்சோழ ுன்களாலும் வாணவிளயாட்டு தேபம்முத வியவற்கு அம் விசேஷம்பெற்றன. கடை வியவற்கு அம் விசேஷம்பெற்றன. கடை வியாவும்கோயிற்சோடி இரகளாலே யலங் காரம் தெற்றது. கடு-க்உ திஙகட்கிழமை சாயந்தார் தேவ தாயாரின் இருச்சுருபம் வீதிகொண்டுசுற்றப்பட்டது.

Narandanay—ாரந்தின்யிலுள்ள சம் பேதார சம்பாவிறகோவிலில் அவசரமா பேதரு சம்பாவிலுகோவலில் அவசரமா ன சிவவேஸ்கள் செய்விக்கவேண்டியிரு ந்ததிஞல், வண் கட்டண்ச்சுவாமியார் அவர்கள் அக்கோயிற்கிறீஸ் தவர்கள் எல் லோருக்கும், ஒவ்வோர் அழைப்புப்பத்தி ரமனுப்பி, சென்ற ஆனி மூ உகுக்க ஓர் பணச்சடங்கு நடத்திஞர். அத்தரு ணம் அனேகர்வத்து கொடுத்தபணத்தை க்கொண்டு இப்போழுது பலவேஃலகள்து வங்கி நடைபெறுகின்றன. சூன்வைக்கிற வங்க கடைப்பறுகள்றன. சூன்வைக்கிற தம், மாங்கொண்கொருகிறதம், மாம்வெ ட்டுகிறதும், கல்லுக்கின் செற்றதம், கல்லு வெட்டுகிறதும், வில்லுகளேல் சுகிறதுமாக அதிகமுயற்கியுடன் வேலேகள் நடக்கின்ற சுனேசிதர் தாங்கள்பிறந்தஊரை மறந்து போகாமல் தங்கள்கோவில்வேலேயை அ திவிரைவில்முடிக்கக் காலதாமதமின்றிம் புணமனுப்புவார்களென்று கம்பிக்கையா யிருக்கிறேம். (கடி.)

The Government Agent .- கவண்மே ந்து ஏசண்டர்.— கெ கும்பிலே நடக்கின் ற ஏசண்டர்கூட்ட ஆலோசினக்காக நம் மூடைய ஏசண்டரும் சென்ற கக-ந்வ பயணமாய்ப் போய்ச்சேர்ந்தனர்.

The Jaffna Railway.- யாழ்ப்பாணி The Jatina Kallway. மாழப்பாண நெயில்வே.— யாழ்ப்பாணத்துக்கு நெயி ல்வேபோகும் பாதையை யளர்துகட்டும் படி உத்தரவானதென்பதை கொளும்பி லிருர் தொருவானுப்பிய தத்தியாலறிர்து மிகுர்த சர்தோஷமடைகின்மும். முக் தப் பாதையளர்து கட்டப்பட்டால் பிடுக தப பாதையள்தே கட்டப்பட்டால் பிரு எல்லாவே ஸ்யும் படிப்படி, நடத்தப்படுமெ ன்பதற்குத் தடையில்லே. செலவின்னது வரும்படி யின்னதென்ற இட்டத்தை அ றிந்தகொண்டால் ஒன்றில் அரசாட்சியார் அல்லது கொம்பனியார் செய்தமுடிக்க எவப்படுவார்கள். அதனைல், நெயில் பா தையளந்துகட்டுவதாவது நெயில்போட்டு முடிப்படுதன்ற பொருளாயிற்று.

Mr.A.Ponnampalam.- மெஸ். ஏ.பொ ன்னம்பலம்.— பிரக்கோசியார் மெஸ் காசி ப்பிள்ளயுடைய தமையன்மகனும், பிரக் கிராசியார் மெஸ்.கதிரைவேற்பிள்ளயுடை ய தம்பியாரும், தற்போத வார்டீன் ஈகி லே வைத்தியசாஸ்திரங் சற்றுவருபவருமா கிய மெஸ். பொன்சும்பலமேன்பவர் L. R பே பெண், பெடின் பெடின் கொடிய பண்டி தபட் டத்துக்குரிய பிரதமபரீட்சையிலே அரங் கேறினரென்பதை மிகுக்த சக்தோஷத் தோடறிகேன்றும். இப்பட்டத்துக்குரிய கடைபெர்ட்சை வருகிற சித்திரைமாசம் கடக்கப்படும்

Unpaid headmen.- சம்பழமில்லா த தூறைக்காரர்.— கம்பூரிலே சட்டங்குப ணசபைப் பிரதிநிதிகளேப்போலச் சம்பழ ணச்பைப் பாதுந்துகள்படுபாலச் சம்பழ மில்லாது அரசாட்சியாரின் பணிலிடை பார்த்துத்திரிகின்ற தலேமைக்காரருக்குப் பங்கிட்டுக்கொடுக்கும்படி அரசாட்சியார் சு,டு00 ரூபாக் கொடுத்திருந்தார்கள். இவு சு,நும் குபாக வகாலதுகுதுளாகன். இவு பற்று விதானேமாருக்கு மாசசம்பழம் கு.சு ரூபாக்கொடுக்கவும், சொச்சத்தை மணியகாரன்மாருக்குள்ளே பக்கிடவும் ஏசுடைர் கருத்தக்கொண்டிருக்கிமுராம். பட்டோஃச்சலாரி நந்து ஒருசல்லிவரும்ப டியேனு மில்லா இருக்கின்ற உடையார்மார் பாடெப்படியோ!

The Subordinate Civil Service. கீழ்வகுப்புச் கிறைத்தியோகம்.— இந்த உத்தியோக பரீட்சைக்குச் சென்றவர்க ஞன் மெஸ்ஆட் ஹூவஸ் என்பவரும்,மெஸ். பெவென் என்பவரும் அரங்கேறிஞர்கள். இவர்களுள் முன்னேயவர் காலிக்கச்சேரி யிலம், பன்னேயவர் கண்டிக்கச்சேரியிலம் வருகிற புரட்டாசி மூ க-ர்வ. தொடக்க மாக வேஃபார்ப்பார்கள்.

Jaffna tobacco—யாழ்ப்பாணப்புகை யூலை—சென்றஞாயிற்றுக்கிழமை காஙகே சன்துறையிலே ஆஃப்பளிக்கும், கொச்சி க்கும் க,எஞ்டு செப்பம்புகையீணே யேற்றப்ப

Registrars of death - மசணப்பதிவ ந்திருந்து பிருத்திர்கள் பிருத்திர்கள் இருந்திர்கள் அடிப்பகுதியி கேல் மரணப்பதிவு நெசிஸ்திரூர்மாராக வே தருகோமாரென்று சொல்லப்படுகின்ற சிங் களவைத்தியர் பரீட்சையிலே தெரிந்து களை ததியா பாடுகுசியிலே தெரிகது கொள்ளப்பட்டார்கள். வைசூரி, கொய் புளிப்பான், சின்னமுத்து, கழிச்சல், வயி ந்றிகாவு, காய்ச்சல் இவைகளிலே பாட் சை கடத்தப்பட்டது. அப்பாட்சையிலே ககு பேர் அரங்கேறிஞர்கள்.

The Jaffna Roman Catholics resi-The Janua Roman Cannon Started and Started and Calombo. கொரும்பிறுள்ள யாழ்ப்பாணக் கத்தோலிக்கர் சகலரும் அக்க ஒரு கூட்டமாய்க் கூடி-ஞர்கள். அக்கூட்டத்துக்குத் தூலவராயிருந்தவர்பி ரக்திராசியார் மெஸ். யோண்பிள்ள அதிமேற்றிராசனத்தைகடத்தும் அதி சிரே தடைகளாயியாருக்குத் தம்முடைய மன விசனத்தைத் தெரிவீக்கவும், அதிமேற்றி ராணியாண்டவருடைய ஆத்தும் இழைப்

பாற்றிக்காகப் பூசைசொல்அவிக்கவுக் தீர் மானித்து அதற்காகப்பணஞ்சேர்த்து அவ் வாறு செய்தார்கள்.

The new diocese.- புதிய மேற்றிரா சனம். — விசுவாசபரம்புதற்சபை அதிகர் த்தர் சியச்செல் மேற்றிராசவந்தை கொ ஞம்பு அதிமேற்றிராசனத்துடன் சேர்த் தாரென்று சென்ற பத்திரிகையிலே யறி

தாரென்று சென்ற பத்திரிகையிலே யறி வித்திருந்தோம். கியச்செல் என்னுந் தீவாந்தரமான த எடன்நகருக்குத் தென்கிழக்கே க, ச00 மைல் தூரத்திலும் சான்கிபாருக்குக் கிழ க்கே க,000 மைல் தூரத்திலமுள்ளது. அது அரசாட்சிப்பிரிவிலே பிறிற்றூனர் சோந்ததாய் மோநீசுதீவரசின்தேழிருக்கின் நது. அதன் நிலப்பரப்பு நி0, கஉ0 எக் கர். அத்தீவாந்தரத்துள் மாகேமென்னுக் கீவ அதேவேர்த்தரத்துள் மாகேமென்னுக் டது. கர். அத்தீவாந்தரத்துள் மாகேயெனனு. இவு 'அதிகம்பெரிதாய் நூமல் நீளமும் கஇ.மைல் அகலமுமுடையது. கஅஅசும் இல கணக்கின்படி அத்தீவாந்தரத்திலிருந் இல கணக்கின்படி அத்தீவாந்தரத்திலிருந் லை கணக்கின்படி அத்தீவார்தாத்திலிருர் தஞ்டி சனம் கச, 0 அக பேர். இவர்களுள் டூ00 பேர் பிராஞ்சுச்சாதியார், கக, 600 பேர் காப்பிரிகள், உ,000 பேர் கலிச்ச ணங்கள். கத்தோலிக்கவேதமே யங்குள் ள முக்கிய சமயம். பிராஞ்சுப்பாகை, பே சணங்களால் வழங்கப்படுவது. போட்வி த்தோரியா என்பது இயச்செலின் தீலோ கர். அது மாகே என்றும் தீலிலிருக்கின் உத. இத்தீவுகள் இடையிடையே மோ தீசுதீவுக்கு காசமாகவருகின்ற பிரசணமா ருதங்களுக் குட்பட்டவையல்ல.

கடிதம்

சில்லாலே.

யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்குப்பகு தியைச்சேர்ந்த தும்கில்லாஃபென் அம்முன் ஆன்றோரால் கின்னருமையென்றும் பெ யர் விளங்குவ தமாகிய இவ்வூராஃயத்தில் பத்திக்குரியஅகேகதிருநாட்களே அவ்வூர்க் பத்திக்குரிய அகேக திருகாட்கின அவ்வூர்க் கிறீஸ் தவர்கள் கடாத்திக ருவத வழ க்கமாயிருந்துக் தேவமாதா பரலோகத்தக் கேழுக்குருளின் திருகாகுக் கோவீழ் திரு காண்டாடி வருவது வழக்கம். அதிலி முழுறை கில விசேஷங்களால் வியக்கத் தக்கதாயும் காட்சிக்கினிமையாயும் கொ ண்டாடப்பட்டது. இதில் ஆருந்திக்கி வ கைக்கும் சுவாமியார் வருவதற்கு பிற்தியி ருந்ததால் அதுகீக்கி ஏழாம்கோவீன துவ ங்கி கடைசுவரைக்கும் வாணவின்யாட் டாலும் மெழுகு கிர்த் தட்டியின் விணுத துக்குதின்றலும் பலவகைச் சிறப்பினுது நாதனத்தினூட் பலவகைச் சிறப்பினு ம் காஞுக்கு காள் அதிகரித்து வந்தது. ப தின்மூன்ருந்திகதி தேவதாயாரின் திரு மேனிக் குறிப்படங்கிய ஆசந்தியை பதி தெரு சீஷர் தாங்கினராவிண்யாடிப் பத தெர்கு சுவதா தாவைனபாவணயாகப் பத் திக்குரிய முறைப்படி ஒப்பாரி புலம்பல் சொல்லி பலர் சூழ வீதிகொண்டு சுற்றப் பிரகாரஞ் செய்து முடித்தனர். பதிஞ் லார்திகது ஞாயிற்றுக்கிழமை இரவு எட்டு மணியளவில் வணக்கத்துக்குரிய கட்டகாச்சுவாமியாராகிய டோருச்சுவாமி டன்ச்சுவாமியாராகிய டோருச்சுவாமி யாரும் வணக்கத்துக்குரிய பூலாங்சுவாமி யாரும் வணக்கத்துக்குரிய பூலாங்சுவாமி யாரும்கின்னரவாத்தியத்துடன் வேஸ்பர் பாடிதேவநற்கரூண அசீர்வாதங்கொடுத்த தன்பின் தேவதாயாரின் திருச்சுருபததைப் மலவர்ணங்களாலும் பூக்தோரணங்களாலு ம் விஞேதமாய்ச் செய்யப்பட்ட பக்கரி ன்கீழ் வைக்கப்பேற்ற கொடுமணிக்குஞ்ச ங்களும் அலசொலி அலங்கலாலும் சில்லி க்கருசனத் தோறணங்களாலும்செருங்கிப் பளிரென்றிலங்கிய விமானத்தில் வணக்க த்துக்குரிய கட்டவேச் சுவாமியார் எழுக் தேற்றம் பண்ணவே சகல கிறீன்தவர்களு ம் ஒருங்குகூடி கொடி குடை ஆலவட்ட தேற்றம் பண்ணவே சகல கிறீன் தவர்களு ம் ஒருங்கு கூடி கொடி குடை ஆலவட்ட ம் பூன்கமுகு நெருங்கிப் புடை சூழத் தம்பூ ரு தாரை மேள தாள வாத்தியங்கள் முழக் கமணிகள் சப்திக்க எண்ணி நந்த தீபவெ ளிச்சங்கள் சப்திக்க எண்ணி நந்த தீபவெ ளிச்சங்கள் சுவாலிக்க இடையிடையே பலவர்ணமுடைய பகல் வெற்றிகள் பளி பலவரணமுடைய பகல வெற்றுகள் பள் சென்றிலங்க மத்தாள கைத்தாளத்துடன் கேட்போரகத்தை மகிழ்ச்சிபடுத்துதற் குரிய இனிய தேங்களேப்பாடி. வீதிகொ ண்டு சுற்றியபின் கண்காட்சிக்குரிய வி ஞேதவாண வேடிக்கைகள் நடந்தன, ம தநாட்தாலே எட்டுமணியாவில் வணக்கத் துக்குரிய பூலாக் சுவாமியாவில் வலர்க்கத் துக்குரிய பூலாக் சுவாமியாரும் அவ்வூர் கழீஸ்தவர்சிலரும் வீ?ணவாசித்தப்பாட கட்டசேச்சுவரமியார் பெரிய பாடற்பூசை சொல்லிமுடித்ததின் பின் மேரு கூதார்க்கி னியின் பேரிற் சிறந்த பிரசுக்கமுரைத்த னர். அன்ற ஆறமணியளவில் தங்களே யுக் தங்களாமோடு முதலிய சேவசெர்துக் கஃஎயும் காக்கிறதற்கு சருவேசுரறை கொ டுக்கப்பட்ட தளகர்த்தஞ்சிய ஆரோக்கிய நாதரென்றழைக்கப் பெற்றரேக்குமூன் தான் பேரால் முன்சொல்லிய வேடிக்கை களுடன் ஓர் கோவீனயுக் கொண்டாடி களுடன் ஒர் கோவூன்யுற் கொடைகட்டி காதசை எழுக்தேற்றம்பண்ணி வீதிகொ ண்டுசுற்றி மறுகாள் அவர் பேரால் வண க்கத்துக்குரிய கட்டளேச்சுவாமியவர்கள் இவ்விய பூசைசொல்லி முடித்தனர். இ

வ்விழாக்கொண்டாட்டத்தை ஒவ்வொரு நாளுங்கண்ட திறீஸ்தவர்களும் பிறசமயி களும்மிகமெய்ச்சினர்.

காட்டுப்பிரியன்

மன்னர். ஐயா பத்திராதிப்!

தங்கள் பத்திரிகையின் அபூருவு தரிசிமா கிய யான் வரைந்தனுப்பும் இச்சிலவரிகளே த் தங்கள் பத்திரிகையின் ஓர்பங்கில் பிர காஞ்செய்யததங்கினப்பிசார்த்திக்கிறேன்.

இம்மதி க-க்உ யிரவு கான் சயன அ றயில் தயிலப்போம்போது பத்திச் சுற றையில் ை நையில தியிலப்போம்போத பத்திச் சுறு சுறப்புள்ள வாலிபன் ஒருவர் என்'னத்த ட்டி பெழுப்பி கொளும்பு அதிமேற்றிரா ணியாண்டவரவர்களின் மரண சங்கி யைப்பற்றி எனக்குத் தெரிவித்தார். விண் ணேறுக்கொப்பாகிய இப்பிரலாப செய் தியானது சிலகேரங்களாக என்மனதைப் பதைக்கச்செய்ததுமல்லாது இருவிழ்களா அந்தாரை தாரையாயுக் கண்ணீர்வுராளமா யீச்சொறியுவன் செய்கது

லுக்காரை தாரையாயுக கணணாவுராளம் யச்சொரியவஞ் செய்தது. பத்திராதிப! எங்கள் கேசஅதிமேற்றிரா ணி ஆண்டவரவர்களின் அருமையையும் கல்வித்திறமையையும் பத்திச் சுறசுறப் பையும் பற்றி செற்றிவாளஞ்சிய கான் த ங்கள் பத்திரிகையில்விபரிக்கத் துவங்குகில் ஆழியசமுத்திரத்தை அளவிடத்துவங்கிய அந்தகனுக்கொப்பாவே **கென்**ன்ற அஞ்சுகி அத்ததனுக்கொப்பாவே இன்ன்று அஞ்சுகி நேன். ஆகிலம் இவருடைய மரணத்தி ஒவ் இலங்கைத் திருச்சபைக்கு வந்த நட் டமே தீரா நட்டம். கொளும்பு தனது தலேகளில் குறைவிலாது பிரகாசித்திருந்த ஞானதிபினையையும் யாழ்ப்பாணம் தனக் குப் பெருமையும் அருமையுமாயிருந்த ன்பான பிதாவையும் கல்விமான்கள் ன்பான பிதாவையும் கல்விமான்கள் வித் தவசிகாமணியாய் விளங்காநின்ற ஓர் சி ரேஷ்ட குருவையும் கிறீஸ்தவர்கள் தங்க எ உண்மையான மேய்ப்போனேயுங் குரு ள உணமையான மேய்ப்போண்யுங் குரு க்கள் தங்கள் உத்தம வழிகாட்டியையும் மேற்றிராணிமார் தங்கள் ஊன்றுகோஃவு ம் பரிசுத்தபிதா தமது உத்தம புத்திரீண யும் ஆதுலர் தங்கள் சேசீண்யுமிழந்தபோ ஞர்களென்று சொல்லுவது போதமென் றுக்வேக்கிறேன். அந்தம்தோ! இவ்விலங் கையில் இவரை அறியாருமிவரைப் புக

கையில் இவரை அறியாருமிவரைப் புக ழாரும் இவராற் சகாயம்பெரு தவரும் உ ண்டோ? ஒல்லே இல்லே, மறாரட்காலே கோவில் மணிகள் தங்க ன் துக்க ஒசையிஞ்ல் இத்துயர் சம்ப வத்தை செனருக்கறிவிக்க ஊர் பேதம் சாதிபேதம் மதபேதமின்றி ஒருவாய் ப்பட எல்லோரும் ஐயையோ அருணை க்கொப்பாய்ப் பிரகாகித்திருந்த அதேமேற் சிராணியார் வெறு மடிக்காரோ முழுக்தா க்கொப்பாய்ப் பிரகாசித்கிருந்த அதிமேற் றிநாணியார் இன்று மடிந்தாரேர் முடிந்தா ரோ பத்தித்திறமையும் புத்தித்திறமையும் கல்வித்திறமையுமுள்ள இக்காரணக்குரு வையினி எங்கள் கண்கள் காணக்குரு வெயினி எங்கள் கண்கள் காணக்குரு வெயினி எங்கள் கண்கள் காணக்குரு வெய எங்களுக்கு வருவித்தாயென்று பல வகையாய்ப் பலரும் பரிதவித்திருந்தார்க எ. சாயந்தரம் கோவில்களில் சனுங்கள் கும்பு கும்பாயக்கூடி அடிதகண்ணிரோடே ம் பிரலாப சத்தத்தோடும் அதிமேற்றிரா ணியாண்டவரவர்களுடைய ஆத்துமஇன் ப்பாற்றிக்காக ஆவடுகள் பிரார்த்தினபு ரிக்தார்கள். பத்திராதிப அதிமேற்றிரா ணியாண்டவர் உம்மேலே பிதாவைப் போலும் அதக பட்சமுள்வடுரையதை நான் என்கறிந்திருக்கிறேன். ஆனதுப ற்றி இச்சமயம் கீர்படுகுக்குற்கன், ஆனதுப மற்றி இச்சமயம் கீர்படுக்குரைக்குதிவக்கி எனது ஆ*மூத்*துயரையும் உமக்கறிவிக்கி நேன். <u>இங்</u>ஙனம் இங்ஙனம்

பிரலாபி.

பேசாலே.

காலநிலே—தென்றற்காற்ற மிகஉரமாய டிக்கின்றது. தேசசுவாத்தியம் பொதுவா ய் நயம்.

பேசாலே உடையார்—பத்தவருடகால பேசாலே உடையார்வேலேபார்த்து வந்த செஸ். ஜே. சப்மனுவேலென்றவ ரும் மாக்கையதிகாரவேலே கேட்பதாயறி யவர்தோம். இவரெங்கள்மத்தியிருந்த இ வ்வளவுகாலமும் குடிசனங்களே மிகுதியும் கன்மையாய்கடப்பித்ததுமன்றி இவ்லுரை முன்னிருந்ததிலம் அதிக சீர்திருத்தத்தில் சொண்டுவந்த சகவராலும் கன்குமதிக்க ப்பட்டார். இவ்வூ ரிப்போ தகொண்டிருக் கும் சீர்திருத்தமும் தப்புரவும் இலராவே வர்தன. இவ்வருடத்தினிர் டைடாம்பேதி யைச் சனங்களுக்குள் பரவாதிருக்கும்படி க்குச்செய்த மட்டற்ற உபாயதக்கிளங் கால் பேதிகேயானது வெகுலெகுவாய்ச் சாந்திபாக்கப்பட்டது. முந்தியபேடுகளே ய்தொடங்கும்போனது வெகுலெகுவாய்ச் சாந்திபாக்கப்பட்டது. முந்தியபேடுகளே ய்தொடங்கும்போனது வெகுலெகுவாய்ச் சாந்திபாக்கப்பட்டது. முந்தியபேடுகளே மதாடங்கும்போனது வெகுலெகுவாய்ச் சாந்திபாக்கப்பட்டது. முந்தியபேடுகளே மதையர்க்குவர்களுக்குவையாம் அவ வேலே பாரத்தவர்களுக்குவர்களுக்குள் பே கையும் கதுக்கே கூறிச்சும் போக்கேட்டா பேசாவே உடையார்—பத்துவருடகால

மாசம் கசு-ந்வ கூலிச்சனங்களுக்குள் பே தியாம், ஆசுப்பத்திரிக்குப் போகக்கூடா து சக்லரும் எச்சரிக்கை பராக்கு பராக் கு திடும் திடும் என்றறையும் மூர்சொலி

யைக்கேட்டுச் சனங்கள் அஞ்சிப்பயந்து நடுகுமெயிப்பரிதபித்திருக்கின்றனர், ஏழை யழுங்கண்ணீர் கூரியவாளுக்கொப்பாம் என்முன்முர் சொல்வதபோல பேசாலே என்றுன்றோ சொல்வ தடோல் பேசால் க்குடிகள் அழுதுவடிக்கும்கண்ணீர் ஆருக் குப்பாயும். ஆர்குடிகெடினும் கோட்டத் அத்தரைமார் வாழ்ந்தாலேபோதுமென்று சற்றுமிரக்கமின்றி அரசாட்சுசெய்யும்செ யிகையைப்பற்றி எமென்சொல்வோம். ஐயா பத்திராதுப! போலுக்கணமென்

ஐயா பத்திராதிப! பேசாஃச்சனமென் முல் அரசாட்சியார் மிகுதியும் அசட்டை செய்கின்றனர். சந்நேறும் இவர்கள் பிர சைகளென்ற இருக்குசெயிகின்றனரில் ஃபே. பேசாஃயில் கனத்திலும் தனத்தி இம் கல்வியிலும் முயற்சியிலும் வல்வபர்க ரெத்தீனபேரிருப்பினும் விதானேவேஃ க்குமுதலாய் பட்டிக்காமிகளிலிருந்து பிற சாதிக்காரரைச்கொண்டுவந்து விடுகின் கப்படுவதற்கு இன்னு மெவ்வளவுகாலஞ் செல்லுமோ அறியோம். வைத்தியக்குறைவு— ஏறக்குறைய 150 குடியுள்ள தீலமன்னரில் மருந்துச்சாலே வைத்தியக்குறைவு— ஏறக்குறைய 250 குடியுள்ள தீலமன்னரில் மருந்துச்சாலே வைத்தியக்குறைக்கும் பேசாலேயில் மருந்துச்சாலே வைத்துத்தரக் கண்ணேயு

350 குடிகளுக்குமேலிருக்கும் பேசாஃவில் மருந்துசசால் வைத்துத்தாக் கண்ணேயு மருக்கையும் பார்த்துவருகினுக்கி கண்ணி கூலி சீசனங்களுக்கு கியமிக்கப்பட்டிருக்கும்டாக்குத்திடம்போய் பேசாஃலச்சனம் மருத்துவாங்கிப்பாவித்ததிகிறித்தம் பேசாஃவில் பேசிலவில் பேசிலவில் பேசிலவில் பேசிலவில் பேசிலவில் கேற்றின்மையால் இவ்வூருக்குப் புதம்பான மருத்துச்சிலையொன்று கூறுக்கும் புதம்பான மருத்துச்சிலையோன்று கூறுக்கும் புதம்பான மருத்துச்சில் பொன்று கூறுக்கும் கூறுக்கும் முன்னூல் கூறுக்கும் முன்னூல் கூறுக்கும் புதம்பான மருத்துச்சில் போன்று கூறுக்கும் பூலியான்று கூறுக்கும் முன்னூல் கூறுக்கும் பூலியான்று கூறுக்கும் கூறுக்கும் கூறுக்கும் கூறுக்கும் கூறுக்கும் கூறுக்கும் கூறுக்கும் கூறுக்கும் பேசில்கிலையான்று கூறுக்கும் கூறுக்கும் கூறுக்கும் கேறிக்கும் கேறிக்குக்கும் கேறிக்கும் கேறிக்கும் கேறிக்கும் கேறிக்கும் கேறிக்கும்க துவர் வகப்பிவத் தந்நுந்துக் பேசர் இயல் பேகி தோற்றின்மையால் இவ்வுருக்குப் பு றம்பான மருந்தச்சாஃயெர்ன்ற வைத் தர்த்கும்படி மன்குட்பெய்ண்ண தீலம ன்னுர்லிருக்கின்ற டாக்குத்தரைக் குழமை க்கிரண்டுமுறை பேசாலேயைச்சந்தத்துவ ரும்படியாயும் அப்படிப்போவதற்சாக 15 ரூபாய் சம்படிம்தருகிறதென்றும் கட்டன் விதித்திருக்கின்றனர். ஐயோ! ரூபாய் சம் படிம்பேறகின்ற தீலமன்னூடாக்குத்தரு க்கு 15 ரூபாய்சேர்த்துப் பேசாலேயைத் சிசிவட்ட ணும்படி செய்ததோடே இன் கும் 10 ரூபாய் சேர்த்தால் 25-30 ரூபா யிலே பேசாலேக்கும் தல்மன்ஞருக்கும் இரண்டு மருந்துச்சாலே வைத்துப்போட எமே. மேலும் அவசியமில்லாத ஊரிலிரு ந்து அவசியமுள்ளபேசாலிக்கு தரிசணிய ண்ணும்படிசெய்தவர்கள் இர்தப்பெரியவு நிலே அந்தமருக்குப் போய்வரும்படிசெய் தல் நீதியல்லுக்குப் போய்வரும்படிசெய் தல் நீதியல்லுக்குப் போய்வரும்படிசெய் தல் நீதியல்லவர்.

தல் நீ தியல்லவா, பேசாலேவாடிகள் திலமன்னர்டாக்குத் தரிடம் மருந்தவாங்கி வியாதியைக்குண ப்படுத்திக்கொள்வது கூடாதகாரியம். ச னிக்கிழமைபேசாலேக்குவந்து ஞாயிற்றுக் கிழமை இரும்பிப்போய்விடுகிரும். மறுபடி கிழமை இரும்பிப்போய்வி®கிருர். மறுபடி செவ்வாய்க்கிழமை வந்து புதன்கிழமை போய்விசிகிருர். இதனுல் அவரிடம் மரு ந்துவாங்கிச் சாப்பிடுவதும் வியாதியைக்கு ணப்படுத்துவதும் கூடாதகாரியமாகே. ஆ கையால் அரசாட்சியார்செய்த உதவியோ டே இன்னுங் கொஞ்சத்தொகைசேர்த்து ப் பேசாலேக்குப் புறம்பான ஓர் மருந்து ச்சாலே திறந்த தருவார்களுன்றே நம்புகி ன்றேம். தற்போது தீலைமன்குரில் வீ. சம் பூதின்மென்பவர்தானே யவவேல்பார்த் தவருகின்றனர். மேஸ். ஏ. பி. புறுதானெ ன்பவர் மாக்குளத்திலிருந்த மறுபடியும் துவருகள் நனர். பெக்கு இதிருந்து மறுபடியும் மன்னுர்ல்வந்திருக்கின் நனர். தந்போதிரு ச்கும்வ சதிப்படிக்கு இரண்டுமேரையும்தா க்கும்வச்தப்படிக்கு இரண்ணுக்கும் படியத் கேன் பேசாலேக்கும் தல்லமன்னுருக்கும்கிய மித்து தல்லமன்னுர்டாக்குத்த்ருடைய சம் பழத்தோடே கடப்பித்தால் வெகு என் மையுண்டாகுமே. (கடி) கொளும்பு

தேகவ் யோகத் தின் மேல் வெண்பாக்கள்

அதமேற்றிராணியாண்டவருடைய

ஆசாரகேச அஇமேற்றிராசனரே—பூசா பலன்பூண்ட புண்ணியரே. தேசாதி— மா னர்மதிக்கு மதிவள்ளலே மாண்டீரோ—ஈ னர்தமைக் காண்படுதக்கால்

கற்றோகளின்றொசே கல்லாரின்கற்பித மே—பெற்றோரிலுமினிமை பெற்றவரே-நற்றபைசேர்— மாதவமேபொஞ்ஜீன் மகி புதயே வான்சேர்ந்தீர்— ஏதவிதங்காண்

ஐயையோவெங்கள இ மேற்றிராசனரே ஐபையோவெங்களது மேறற்சாசன்சே
— வையமதற்றாஞ்சி மறைக்தனிசோ- தய
மத— அப்பரே ஈட்புடைய ஆண்டவரே
ஆருயிரே— எப்படிகாக் காண்போமினி.
புத்திக்குவித்தேபுருடரிலாண்டுங்கமே—
எத்திக்குவித்தேபெற்ற எந்தலே- இத்திக்
குஞு— சங்கபீரசங்கசே சற்குருவே போ
னீரோ— எங்கிரிக்கி

க்லித் துறை ந ஆருக்குமேற்றவ ரானர் தமூற்றவ ரன்பு டையோர்— சிருக்கு கல்லவர் (செல்வர்க்கு டைய இருவதனர்— ஊருக்கு கல்லவராம் பொஞ்ஜிணுண்ட்வ குள்னதமாய்க்—காரு சுரு மின்னலெனமறைக்காரினிக் காணரி தே.

இர்கனம், நா .இறி**ஸ்**தோப்பிள்ளா.

THE

Baffna Catholic Guandian AUGUST 20TH

THE JAFFNA RAILWAY.

Adverting in a back number to the loan of four million Rupees proposed to be raised by the Government for the construction of railways and other public works, we expressed the hope that a portion of the loan would be set apart for the survey of the Jaffna line. This hope, we are glad to say, is in a fair way of realisation. A private telegram 'received from Colombo a few days ago, runs thus:—"Northern railway survey ordered." This announcement which, we trust, is correct, will be received with the highest satisfaction by the people of the North. Sir Arthur Gordon gave it as his deliberate opinion that there was no probability that the great work of Railway extension northwards would for many years to come be seriously contemplated by the local Government. Still less, did he think that even if so contemplated, the Imperial Government would permit its construction. Adverting in a back number to Still less, did he think that even it so contemplated, the Imperial Government would permit its construction to be undertaken. But Sir Arthur Havelock, wisely chaging his predecessor's policy, has given special attention to the questions affecting the predected, papers of the North attention to the questions affecting the neglected people of the North. The most important of the questions is the proposed Jaffna Railway and the fact of its survey having been ordered points to its early construction being seriously contemplated by the present Government, which has already rendered itself eminently popular by its wise and beneficent action.

A SKETCH OF ARCHBISHOP BONJEAN'SLIFE

(Continued from our last.)

(Continued from our last.)

In proceeding to notice some of the chief events connected with Dr. Bonjean's career as Vicar Apostolic of Jaffna, we think it best to place before our readers a general view of the progress of the Vicariate during his administration as given in the following passage from Father (looke's no less faithful than delightful "Sketches of the Life of Mgr. De Mazenod and of the Labours of the Oblates of Mary", published in 1882.

"Under the active and evilentered."

the Life of Mgr. De Mazenod and of the Labours of the Oblates of Mary", published in 1882.

"Under the active and enlightened guidance of Monseigneur Bonjean, the Vicariate of Jafina continues to make most consoling progress. The number of Catholics in that Vicariate, which in 1850 was fifty thousand five hundred, is now seventy thousand. Within that period over twelve thousand pagaus have been baptised, one hundred and four schools have been opened, five Orphanages have been established. A Catholic Journal founded, which is printed in Tamil and in English. Whilst the work of primary education is being pushed to the fallest development possible, under the circumstances, the higher branches of studies for young people of both sexes are being advanced year by year to a perfection that places them on a par with the best schools in the Island. In the Jaffina Vicariate there are 263 churchs. the greater number of which are, it is true, very humble ones, and nearly forty priests of the Society of the Oblates of Mary. There are also in that Vicariate five Convents, including two for native nuns; and a junior Seminary for young ecclesiastics. A theological Seminary is in course of formation there. The extinction of the Goa Schism in Ceylon, through the wise and holy zeal of Monseigneur Bonjean is a work which some future historian of the Church will certainly not leave untouched. To carry on all the undertakings just enumerated, the only funds at the command of the good Bishop and his Oblate Brother Missionaries are the local contributions of the Propagation of the Faith and of the Hole Childhood."

The first great work to which Dr. Bonjean addressed himself on his elevation to the tensor the second

Childhood."

The first great work to which Dr. Bonjean addressed himself on his elevation to the Episcopate was the Ecclesiastical Seminary, which he started in 1869 just before leaving for Rome to attend the Council of the Vatican.

The project of starting a Seminary for the formation of a Ceylonese clergy had engaged the attention of his predecessors so far back as 1850, as appears from Father Cassinelli's "First Report of the Vicariate Apostolic of Jatina." In April 1857, a few months before his death, it was the singular privilege of Dr. Bettachini to ordain two native priests at Bollawatta, the first two ever ordained in Ceylon-viz Fathers Vadulison and Xavier, who had at his instance received their theological training at the Propaganda College at Rome. But it was reserved to Dr. Bonjean to establish the institution so much desiderated by his predecessors. On the 19th Decr. 1871, which happened to be the 25th anniversary of his ordination to the priesthood, Dr. Bonjean had the additional consolation of ordaining, for the first time in Jaffna, three priests, Fathers O'Planagan, Vedrenne and Roux, the first two of whom are no more. For about nine years the Ecclesiastical Seminary had no proper house and grounds. In 1878, the large walled premises which it now occupies were purchased. On the 12th Novr. 1874 the Seminary was placed under the patronage of St. Martin of Tours. On the 29th May 1879, Pope Leo XIII addressed a Brief to the students, which opens with the following sentence:—"Reloved sons, the audress you have presented to Us has caused us the greatest pleasure and we have been the more delighted with it, as we ardently desire and earnestly recommend the establishment of similar institutions." Before Dr. Bonjean left Jaffna for Colombo, he had the ineffable consolation, as he expressed it, of ordaining 18 priests—3 sons of the soil and 15 Enropeans.

From first to last Dr. Bonjean was most zealous in teaching his Children both by precept and example that they

ineffable consolation, as he expressed it, of ordaining 18 priests—3 sons of the soil and 15 Europeans.

From first to last Dr. Bonjean was most zealous in teaching his Children both by precept and example that they should love and obey His Holiness the Pope, the Vicegerent of Chirst on earth. On the 21st March 1871, he presided at a grand meeting of the Catholics of Jaffna to protest against the invasion of Rome. On the 10th April following, he with Dr. Sillani presented a Memorial to the Secretary of State on the Roman invasion. On the 29th April the two Bishops sent an Address to Pius IX on the same subject, to which His Holiness vouchsafed a gracious reply on the 10th June of the same year. On the 8th June 1874, Dr. Bonjean issued a Pastoral for the 28th April research of the same year. On the 8th June 1874, Dr. Bonjean issued a Pastoral for the 28th April research of the same year of the Pointificate of Pius IX. On 21st June following there was a grand celebration of that anniversary in Jaffna and many other stations. In June 1876, Bishop Bonjean forwarded to His Holiness a contribution of about £ 3000 from the Catholics of Jaffna and the Pope sent to the Bishop a social Brief, thanking his flock for their pious offering. There was on the 3rd June 1877 a grand celebration of Pius IX's Jubilee throughout the Vicariate. In 1878 when Pope Leo XIII was elected, Dr. Bonjean sent a telegram in his name and that of the 34 Missionaries and 70,000 Catholics in the Vicariate coveying to His Holiness through the Cardinal Prefect of the Propaganda the expression of their love, homage and obedience. To this message the Holy Father deigned an affectionate reply first by a telegram on the 27th February and then by a special letter dated 10th July, thanking and blessing with all his heart the Bishop, Clergy and Faithful of the Vicariate.

Most devoted as Dr. Bonjean always was to the Holy See, he was conspicuous in his civil allegiance to Her Ma.

Most devoted as Dr. Bonjean always was to the Holy See, he was conspicuous in his civil allegiance to Her Majesty the Queen. In 1875 when H. R. H. the Prince of Wales visited the Island, Dr. Bonjean welcomed him by letter in the name of the Catholics and sent as their representative Pather Duffer

influence is ever exercised on the side of morality and religion. Having arrived at that conviction, it would have been indeed a strange perversity, had I refrained from showing sympathy with

trained from showing sympathy with their exertions,"

The annual Retreat for the pupils of the Jaffna Boy's Seminary, (now St. Patrick's College) was preached for the first time in November 1871. It has been continued from year to year and has been attended with great spiritual profit.

Or Boyleys talks a days it to the continued from the continued from

year and has been attended spiritual profit.

Dr. Bonjean took a deep interest not only in the spiritual, but even in the temporal weltare of the people among whom he laboured. Here are a few instances. In 1872 he was ina few instances. In 1872 he was instrumental in getting up an influential petition against the facilities allowed by law for the spread of drunkenness. It was this petition, we believe, that led Sir Wm. Gregory to cause a considerable reduction to be made it the number of arrack taverns then open. In 1876 he headed the petition presented by the people of Mannar against the passage through that unfortunate district of cooly immigrants from India, During the famine and pestilence of 1877 Dr. Bonjean, irrespectively of class and ing the famine and pestilence of 1 877 Dr. Bonjean, irrespectively of class and creed, afforded ready and munificent relief to thousands in great distris. In the the September of that year he convened a large meeting and created the "Jaffna Peninsula and Islands Catholic Relief Fund." He sent urgent appeals to Europe and received through the Propaganda 3000 lire, through the Missions Catholiquès 1,715 francs and through the Univers 8000 francs. These sums besides local contributions were devoted to the relief of the numerous sufferers. numerous sufferers.

were devoted to the relief of the aumerous sufferers.

The year 1873 witnessed the establishment of the first Catholic Printing Press in North Ceylon. Dr. Bonjean had often been refused the publication of his letters by the Protestant Press and he had been obliged to get them printed in India. The want of a Catholic Press was much felt and this he was able to supply at length, thanks to foreign benefactors. The Jafina St. Joseph's Catholic Press is admittedly the largest and best establishment in Jafina. It was from small beginnings that the establishment has risen to its present state. The first Press used, we may mention, was the gift of a minister of the late French Emperor with whose family Dr. Bonjean was on terms of intimacy; and he was indebted to aFrench lady of his own diocese, Madame de La Verchere, for the liberal donation of Rs. 2000 with which he was enabled to make a beginning. The machinery and appliances have been improved and augmented from time to time. There is now a large assortment of English and Tamil Types, a foundry for Improved and augmented from time to time. There is now a large assortment of English and Tamil Types, a foundry for casting new types, a number of Presses for printing and binding and a good supply of materials. It is in this establishment that the Jaffna Catholic Guardian, started under Dr. Bonjean's auspices in 1876, is printed.

The year 1873, we are all the content of the printed of the pr

The year 1873 was remarkative to another event—the secession to Goa of the Mannar-Mantotte Kadheyers. Dr. Bonjean with his usual energy and promptitude set about the task of extinguishing the deplorable schism formented by the unfortnate Goanese priest DeSousa who died of Cholera on the 21st June 1875 without the Sacraments. In anticipation of the schism Dr. Boujean had addressed in October 1872 a letter on Church Temporalities to the late Father Pouzia, then Superior of the Mannar Mission. On the 1st March 1873, he issued a Pastoral on the Goanese schism. In the same month and year began to appear in the Catholic Messenger a series of learned articles entitled "Blots, literary, theological and moral" bearing on the Goanese schism, and thoroughly exposing the unsound reasoning and specious pleading of a pamphlet addressed to "the Catholic Faithful in Ceylon" and published by a Portugnese Missionary in defence of the schismatics. These articles were republished in pamphlet form, and were warmly applauded by Dr Sillani. The misguided Kadheyers, persisting in their claim to the Madhu Church instituted a case in the District Court of Mannar in 1874. The presiding Judge adjudged the Madhu Church to the Kadheyer caste, the exclusive right of appointing the officiating clergyman The year 1873 was remarkable for nnother event—the secession to Gos of the Mannar-Mantotte Kadheyers Island, Dr. Donjean welcomed him by letter in the name of the Catholics and sent as their representative Father Duffo. Sir William Gregory on that occasion praised the Catholics for their unsurpassed loyalty. The same Governor in 1877, at the end of his term, in reply to a remarkably able address by Dr. Bonjean quoted in many of the English papers, recorded his impression as follows:—'I have carefully scrutinized the conduct of the Roman Catholic priests and their management of their flocks, and it is my bounden duty to state that the inflaence they have obtained is influence derived from congtant and watchful kindness, and this

to the Vicar Apostolic of Jaffna, the offerings to the officiating priest and vested the property in a body of officers to be elected by the people and nominated and formally appointed by the priest. Against this judgment both parties appealed. Sir Richard Morgan, Acting Chief Justice of the Supreme Court, decreed in 1875 that cases of this nature should be judged according to the laws, usages and customs of the Catholic Church in Ceylon and that the sole right of administers. cases of this nature should be Judged according to the laws, usages and customs of the Catholic Church in Ceylon and that the sole right of administering the church and its furniture and of appointing subordinate officers should be vested in the priest appointed by the Vicar Apostolic of Jafina. After this, the Kadheyers showed signs of giving up their schismatic leaders and returning to their lawful pastors. Dr. Bonjean ordered prayers to be offered to the Sacred Heard of Jesus and addressed on the 9th May 1876 a letter to the Archbishop of Goa on the Mannar-Mantotte affair. On the 19th of the same month the Kadheyers were happily reconciled.

The third event of importance in the year 1873 to which we have to refer, is the opening of the Convents and Orphanages were opened in May. In October Bishop Bonjean visited Kurunegalle and presided at the ceremony of the opening and blessing of the new Convent built by Father Duffo on land originally intended by Government for an Experimental Garden, but transferred in July 1872 to the Mission, as a free gift, on the recommendation of Mr. Wright. Mr Sharpe, the Government Agent was, present on the occasson and delivered a most sympathetic speech.

The last event which is to be men tioned in reference to 1873 is the for

The last event which is to be men tioned in reference to 1873 is the for mation of the Association of the Catholic Ladies of Jaffna for charitable objects under the partonage of St. Ann.

(To be Continued)

In Memoriam

CHRISTOPHER ERNEST BONJEAN O. M., I. DD.

METROPOLITAN ARCHBISHOP OF COLOMBO.

Assistant to the Pontifical Throne Domestic Prelate of Leo xiii Count of the Roman Empire.

While the dark Clouds of warfare are fitfully

brooding
So silent-and sullen on France's "fair shore",
One sanctified soul hath the "Great Father" gathered,
One much belov'd 'Prelate' to us is no more!
While thousands on "Lanka's "fair Island are

weeping

And sobbing for Him who was truest and best.

Ever pious and saintly in life and its turmoil,

Good 'Christopher Bonjean' hath "gone to his

Rast''!

Go bury him now,—not where proud steeds are trampling
Nor yet where the 'Minute gun' flashes its fire And lay him not down on the 'Red field of Glory'
And not where great nations do battle in ire, But bring him to rest where the hearts of his Children,
In Myriads are weeping and wailing in woe, In the Land where he held up "the Cross of His Saviour."

Aud battled with wrong in 'the thick of the Foe'!

Then bury him there!—where the 'Cross' throws its shadow.
On the green waving Palms which his eyes loved to see!
Where the white gleaming surf, and the deep loved to see!
Where the sile where his heart loved to be!
Let 'Banner and Orucifix' go with his Body, Let eyes brimming o'er, their sad pearly drops shed,
Let the 'Prayers of a Nation', be soft on his Pillow;
For a 'Great' man—and 'Pure' has this day joined the 'Dead'.

God encrown the 'Good Prelate, who worked

God encrown the Good Prelate, who worked

for our country

And toiled as a Priest never toiled in the Past,
May his Name be enshrined in the hearts of

his people
And dwell there as long as 'Serendib' shall last!
To those who are weeping God give consolation;
May the Churches he loved, be for 'evermore blast'

While the country bereaved wrings her hands in mute sorrow;
For "Christopher Bonjeau" hath gone to his
Rest'!!

Batticaloa Friday Aug. 5th 1892.

Printed and published for the Proprietor by C. Andrew at St. Joseph's Catholic Press Catholic Mission, Promises, Jaffna,